

# நோக்கு

## புதுமைப் பாடாளு

4

காத்திரை

1964



பணிமுறை ஆசிரியர்: இ. இரத்தினம், இ. முருகையன்

விலை ரூபா 1/-

# நோக்கு

பணிமுறை ஆசிரியர்: இ. இரத்தினம், இ. முருகையன்.

1964 எண் 4 — செகசிற்பியர் இதழ்

முத்திங்களிதழ், செய்யுட்கள் வெளியீடு. செய்யுட்கள் அலுவலர்: தலைவர், புலவர் சிவன் கருணையபாண்டியனார்; துணைத் தலைவர், அ. வி. மயில்வாகனம், ம. முருகேசபிள்ளை; செயலாளர், இ. இரத்தினம்; துணைச் செயலாளர், இ. முருகையன்; பொருளாளர், ஆதி. கருப்பையா; செயலகம், 149/3, காலி வீதி, கொழும்பு. ஆண்டுக் கட்டணம் ரூபா 3-50.

## பக்கம்

உலகு மூல்லை	1	புலவர் பாண்டியனார்
ஆங்கிலவாணி	2	வித்தியாரத்தினம் நவாவியூர் சோ. நடராசன்
உரோமியோவும்	5	
இல்லியற்றும்		செ. வேலாயுதபிள்ளை
புயல்	10	,
தண்ணளி	14	,
அம்லெற்	15	ஆசிரியர்
சொனற்	18	,
காமன் கைக்களை	21	மஹாகவி
வீணகம் அடோனிகம்	22	ஆசிரியர்
வெரோநுவின்	23	
பிரபுமாரிஞ்வர்		,
ஓதல்லோ	24	,
அந்தனியும்	26	
கிளியப்பெற்றுவும்		,

தலைமொழி

## உலகு முல்லை

இருசுடர்கள் விழித்துவவுங் கடலுடுத்த ஞாலத்  
தெந்நாடோ எம்மொழியோ எவ்வினமோ வீன்ற  
பெருமைதகும் புலத்துறைபோம் புலவர்பெருந் தகைகள்  
புதுக்கியதோல் படைப்புலகப் பொதுவடைமையன்றே  
அருமையுறூஉ மாங்கிலமா மாரணங்கை யுலகின்  
அழகியெனப் படைத்தெங்கு மாடிவரச் செய்த  
திருவடைய சேப்பியர்தஞ் சீர்த்திநில வொளியிற்  
றெள்ளறிஞ ருலகுமுல்லை வெண்மலர்பூத் ததுவே.

அவ்வவர்தம் பண்புசெய லாக்கமொடு பண்பா  
டாவியோடு போய்ப்புதையுண் டாரைநயச் சொல்லால்  
அவ்விவர்தா மென்னவயி ருண்டாக்கிக் கொடுபோந்  
தென்றும்விழி முற்காட்டு மெழிற்கலைவ லாளன்  
எவ்வகைய வெண்ணமுமெ டுத்தவற்றைறச் சொற்கொண்  
தினியபிழம் பாக்கவல்ல வெளியமலர் முனிவன்  
செவ்வைமனச் சேப்பியர்தஞ் சீர்த்திநில வொளியிற்  
றெள்ளறிஞ ருலகுமுல்லை வெண்மலர்பூத் ததுவே.

அம்பலக்கூத் தாடிவழித் தோன்றலவன் போல  
ஆடுதலு மாட்டுதலு மாகியதற் கேற்ப  
வம்பமர்ந றுங்கதையு மக்கதைகட் கேற்ற  
வாய்ரையோ டாங்கிலவண் ணப்பாட்டு மாக்கிக்  
கும்பலுறு சேரிதொறுந் திஞ்சுவையி ஞேடே  
கோதிலறி ஒட்டுகலைக் கோமகனு ளத்துச்  
செம்பரிவிற் சேப்பியர்தஞ் சீர்த்திநில வொளியிற்  
றெள்ளறிஞ ருலகுமுல்லை வெண்மலர்பூத் ததுவே.

— சிவன் கருணைய பாண்டியனார்.

# ஆங்கில வாணி

— வித்தியாரத்தினம் நவாலியூர் சோ. நடராசன் —

(“மாக்பெத்” என்ற நாடகத்திலிருந்து ஒரு கூற்று)

பேராசையினால் உந்தப்பட்ட மாக்பெத், கூளிகளின் கிலே-  
டைப் பேச்சைக் கேட்டுத் தன் சுற்றுத்தவனும், அரசனுமான-  
தங்களைக் கொலை செய்ய முற்படுகிறான். ஆயினும் அறத்தின்  
அந்தரங்கக் கூவல் அவனுக்குக் கேட்கிறது. கொடுமை செய்-  
யாதே என அவறுகிறது. ஆனால் மந்தரை போன்ற அவ-  
னுடைய மனைவி அவனைத் தூண்டிவிடுகிறான். இருந்தும் நன்  
மைக்கும் தீமைக்கும் ஏற்படும் பினாக்கு அவனுள்ளத்திலே  
பெரிய புயலை உண்டாக்கிவிடுகிறது. தன்னில்லத்திலே விருந்-  
துண்டு உறங்கிக்கொண்டிருக்கும் மன்னனைக் கொலை செய்யம்-  
போகுஞ் சமயத்திலே அவன் உள்ளத்திலுண்டாகும் சிக்கலை  
ஷேக்ஸ்பியர் மகாகவி நாடகப் பண்பு நிறைந்த அழகிய பேச்சா-  
கக் கூறுகிறார். அதன் மொழிபெயர்ப்புப் பின்வருமாறு:-

முடிந்ததும் அதனுடன் காரியம் முடிவுறின்  
முடித்திடல் வேண்டும் விரைந்திட; இக்கொலை  
விளைவே றின்றி வெற்றிகைப் படுமெனின்  
தழையுமிச் செய்கையே சகலமும். இங்கே  
கால மென்னுமிக் கரைதனி விம்மையிற்  
சாலும்; மற்றமை தருபயன் காண்பாம்.  
ஆயின் - இப்புவியிடை ஆற்றிய செயற்கெலாம்-  
போயினிப் பெறுபயன் புவியினிலென்றே?  
தாம்தாம் செய்வினை தாமே நுகர்வார்;  
கிளர்ச்சியும் புரட்சியும் கேடும் நாமே  
வளர்த்திடின் வந்தவை நம்மையே வருத்தும்,  
நஞ்சினை யூட்டிட நயந்து வழங்கிய  
வியஞ்சனக் கலசம்நம் வாயிலே சேர்ந்தென;  
மன்னவன் நமது நாதியு மாவான்.  
என்மனை விருந்தினன், இவனைக் கொல்வதோ?  
இருபடித் தெனது கடமையு மாகும்;  
உருவிய வாளொடு வருபவர்க் கெதிராயக்

காவல் செய்வதென் கருமமேயன்றே, — நானே  
ஏவலில் வாளினை எடுப்பது கொடுமை.

\*தங்கனிம் மன்னன் தகவுகள் பெரிதே  
பொங்கிய விநயமும் பொலிந்த நேர்மையும்  
கொண்டநல் அரசன் கொடுமையால் மதிந்திடின்  
அண்டமு நடுங்கும் ஜயகோ - பரிவு,  
பச்சிளங் குழந்தைபோற் பரிதவித் தலறியே  
அச்சம் நிறைந்ததில் வருஞ்செயற் றீமையைக்  
கண்ணிலாக் ககனக் காற்றிலே யறநி  
மன்னென்னா நடுங்கப் பரப்பும்; கேட்டவர்  
கண்மழை பொழிந்து காற்றையு நிறைப்பர்;  
நோக்கம் வேறெனக் கில்லை - ஒன்றலால் -  
தூக்குபே ராசை துரந்திடப் பாய்ந்தேன்;  
பாய்ச்சல் தவறிட மன்னிலே<sup>1</sup> -

(பேச்சு முடிவதற்கிடையில் மாக்பெத் சொட்டி வருதல்)

## II

மாக்பெத், தன்னில்லத்திலே விருந்தாக வந்து தங்கிய  
மன்னைக் கொலை செய்வதற்கு நள்ளிரவில் செல்கிறுன்.  
சேவகனிடம் செய்தியொன்று கூறிவிட்டுத் தனியனுகிறுன்;  
அப்போது அவன் மனநிலை சஞ்சலமடைகிறது. வாளொன்று  
தன் தலைக்கு நேரே தூங்குவதாகப் பிரமை கொள்கிறுன்.  
அச்சமயம் அவன் கூறிய கூற்று:-

பானம் தயாரெனிற் படுமணி யொலிக்கவென்று  
ஆன அம் மணியிட மறைந்திடு தூங்கு; போ;

(சேவகன் போதலி)

கண்முன் தெரிவது கட்கமோ என்ன?  
என்முன் கைப்பிடி எதிர்ப்பட நின்றதே  
வா உனைப் பற்றினேன் வந்தா யிலையந்  
தோ உன்னாருவம் தோன்றிய தின்னும்

\* Duncan தங்கன் - அரசனுடைய பெயர்.

<sup>1</sup> மன்னிலே - என்று பேச்சு முடியவில்லை. மன்னிலே “விழுந்திட” என்று முடியுமென்பதைப் பொருளொச்சத்தால் அனுமானிக்கலாம்.

மாரகத் தோற்றமே! மற்றென் காட்சியில்  
 தேரநின் றதுபோற் கையிற் தென்படாய்  
 கனல்படு சிந்தையின் கற்பணைக் கோலமோ  
 அனல்படு மனத்திடை யமைந்தபொய் யுருவமோ  
 உறைகழித் திட்டவிச் சுரிகை போலநீ  
 மறுபடி கண்முன் மாருதெழுந்தனை?  
 செல்லும் நெறிதனைச் செப்பினை போலும்  
 கொல்லும் வழியினைக் குறித்தனை போலும்  
 கண்ணினை வஞ்சனைப் பட்டதோ கருத்தால்  
 எண்ணிய வேளைப் புலன்களை வென்றதோ  
 மீண்டுமென் தோற்றம்; மின்னிய அலகிலே  
 பூண்டகைப் பிடியிலே புதுக்குரு தித்துளி!  
 கருத்தினில் நிறைந்தவிக் கடுஞ்செயல் நினைவின்  
 உருவெளித் தோற்றமே உற்றதென் கண்ணில்  
 யாவதும் வேறிங் கில்லை  
 ஆவது கருதுவன். ஆழிகு மூலகின்  
 பாதியிப் போது படுதுயி லாழ்ந்தது.  
 நீதியில் கனவுகள் நித்திரை குலைக்கும்.  
 கொற்றவை வேள்வியிற் கூளிகள் பரவும்  
 வற்றிய கொலைமிக வேகமா யடிபெயர்த்  
 திந்திர னகவிகைக் கேகிய தன்மைபோல்  
 சந்தடி யின்றியே தன்கருத் தியற்ற  
 உளறிடு மோநாய் ஊளொயால் வேலொகண்  
 டளறிய பேயென அசைந்து செற்றிடுமே  
 மாளா வியல்பின் மண்டினி நிலமே!  
 கேளா திருப்பாய் கிளருமென் சுவட்டொலி  
 எத்திசை நடந்தன பாதமென் றறிந்தால்  
 அத்திசை பரந்தவுன் கற்கள் கரைந்தெனைக்  
 காட்டிக் கொடுத்தே காலத் தோடியல்  
 கேட்டின் கொடுமையைக் கெடுத்திடு மிங்கே  
 பேச்சொடு பிசங்கினன் பேதை; மற்றங்கே  
 மூச்சொடு கிடந்தான் மன்னவன் - பேச்சுச்  
 செயலெனும் வெப்பஞ் சிதைத்திடும்; போகிறேன்

(மணி ஒஸ் கேட்கிறது)

+ செயல்முடிந் திட்டது; சிறுமணி யழைத்தது  
 சாமணி; தங்கனே! செவி சாய்க்காதே  
 சேம நிரயமோ துறக்கமோ சேர்வாய்.

+ உறுதியும்—விரைவும் நோக்கி இறந்த காலத்தால் கூறினால்  
 கொலை இனித்தான் நிகழும்.

# செகப்பிரியர் சித்திரிக்கும் சில காதற் காட்சிகள்

— செ. வேலாயுதபிள்ளை —

## உரோமியோவும் யூலியற்றும்

[வினாந்து மனையில் யூலியற்றைக் கண்ட உரோமியோ நெஞ்சொடு கிளத்தல்]

**உரோமி:** கங்குற் கதுப்பிற் கனங்குழை யென்னத் தொங்குவள் போலுந் தூநகை யிவளே விளக்கொளி சுடர்ந்து விளங்கப் பயிற்றும்; அளப்பரு மழகே! அவனிக் கரிதே! கன்னியர் பிறரெலாங் காக்கையே யாக அன்னவர் நாப்பண் அனமெனப் பொலிவாள்; இன்றிங் கிவளை எதிர்ப்படு முன்னம் ஒன்று மழகைக் கண்டில ஞதவின காத வென்முன் கருதிய தெல்லாம் பேதைமை யன்றிப் பிற்றிதிலை நெஞ்சே.

(களம் 1, காட்சி 4, வரி 42 - 51)



[கங்குற் பொழுதிற் கண்ணிமாடத்தில் நின்று காதல்லை நினைந்து யூலியற்று இரண்கல்]

**யூலி:** உரோமி யோவென் உயிரே ஏனே உரோமி யோவெனும் பெயரினைப் பூண்டாய்? தந்தையை மறுப்பையோ! பெயர் தனைத் [துறப்பையோ!] இந்த வகைசெய் இசையா யென்னில், என்னை யன்பால் ஏற்றருள் வாயேல் இன்னே என்குலம் இகப்பேன் யானே.

**உரோமி:** [மறைவில்] இன்னுங் கேட்பனே? விடையிதற் [கிறுப்பனே?]

**யூலி:** உன்பெய ரொன்றே என்பகை யாகும், அன்பே, அந்தப் பெயரிலென் னுளதே? கையுங் காலுங் கண்ணும் முகமும்

6

மெய்யே யந்தப் பெயர்க்கிலை யாதவின்  
இப்பெயர் எவனே கொண்டனை ஏந்தால்?  
எப்பெய் ரானும் எனக்கினி யாயே;  
உரோசா என்னும் ஒருமல ரதுதான்  
மற்றெப் பெயரில் வழங்கினுந் தனது  
நற்பண் பொன்றும் நந்தா தாகும்;  
ஆதவின் அன்பா அப்பெயர் துறந்து  
காதவின் என்னைக் கையேற் பாயே.

உரோமி: நின்னுரை மெய்யென நெஞ்சங் கொண்டேன்,  
என்னை அன்பெனன் ரேற்பா யென்னில்  
இன்னு வென்பெயர் இன்னே விடுத்துப்  
பொன்னே, புதுப்பெயர் பூண்பன் யானே.

ஷுலி: யார்ந் இந்த யாமத் திங்ஙனம்  
மறைவிடத் திருந்தென் மறைசேவி மடுத்தாய்?

உரோமி: என்பெய் ரதஞால் என்னை யாரென  
அன்பே, உனர்த்தும் ஆற்ற லெனக்கிலை;  
நினக்கது பகையாய் நேர்ந்துள தாகவின்  
எனக்கு மென்பெயர் இன்னு தாமே:  
எழுத்தில் அதனைக் காண்பே னயின்  
கிழித்தெறிந் திடுவேன் கிளிமொழி யானே.

ஷுலி: இவ்வாய் மொழிநூ றின்னுமென் செவியாற்  
பருகில னயினுங் குரவிது தேர்வன்;  
உரோமி யோநீ? மொந்தே கலையோ?

உரோமி: இல்லை, இல்லை; மெல்லியல் நினக்கவை  
அல்லல் செயுமேல் ஆகா வெனக்கே.

ஷுலி: எங்ஙனம் வந்தாய்? ஏன்வந் தாயோ?  
கடிமதில் உயர்ந்தன, கடத்தற் கரியன,  
கொடிய ரெம்மவர் ஈங்குனைக் காணின்  
இடமிது கொலைக்கள் மாகுமால் இன்னே!

உரோமி: காதற் சிறகாற் கடிமதில் கடந்தேன்  
கற்கவர் காதற் கொருதடை யாமோ?  
காதலெத் தடையுங் கடந்திட ஒுக்கும்  
ஆதவின் நுமரெனைத் தடுத்தலு மரிதே.

ஷுலி: எம்மவர் காணின் ஈங்குனைக் கொல்வார்:

**உரோமி:** அம்ம யானவர்க் கஞ்சேன், அவர்தம்  
இருபது வாளினுந் திருவே யுன்றன்  
இருவிழி யென்னைக் கலக்கிடும் பெரிதே;  
அன்பு நோக்கால் அருள்செய் வாயேல்  
துன்புறுத் தாதெனைத் துன்னளர் பகையே.

ସ୍ଥଳି: କାଣ୍ଡ ରାକତିଲ ପେଣ୍ଡ ରୁଣ୍ୟେ;

**உரோமி:** இருளெனும் போர்வை எனைமறைத் திடலாற்  
கருதலர் காணோ; காணினு மென்னே?  
நின்னன் பின்றி நெடிதுழந் திறத்தவில்  
அன்னவர் பகையால் அழிவது நன்றே;

**ஷுலி:** ஆர்வழி காட்ட அடைந்தன இவனே?

**உரோமி:** ஆரென வுணைமுன் அறியத் தூண்டிய  
எருறு காதலே எனைவழிப் படுத்தது;  
நல்லறி வெனக்கது நல்கிய தாங்கே  
மெல்லியல், அதற்கு விழியளித்தேன்யான்;  
சேண்டுந் தொலையில் திரைபொரு கரையில்  
வாழுதல் மங்கை வதிவா யாயினும்,  
மாலுமி யல்லே ணயினு மந்த  
அரும்பெறற் பொருளை அடைவான் வேண்டிக்  
கருங்கடல் தனையுங் கடப்பென் துணிந்தே.

இருளன் முகத்தினை மறைக்கும் தறிவாய்;  
இலையேல் இன்றியான் சொல்லிய மொழிக்கா  
நாணுவ தென்றன் கதுப்பினிற் காண்பாய்;  
ஓப்பொடு நிற்றற் கொருப்படா துள்ளம்  
தப்பெனச் சொன்னவை மறுத்தலு மிலனே;  
பேதை யென்னைக் காதலிக் கின்றையா?  
ஆமெனச் சொல்வாய், அதனையா னறிவேன்;  
உங்சொல் லதனை உறுதியாக் கொள்வன்;  
குஞ்சைப் பாயெனிற் பொய்ப்பினும்  
[பொய்ப்பாய்;  
காதலர் பொய்ப்பிற் கடவுளர் நகுவர்;  
ஆதவின் உரோமியோ அன்புளத் துண்டெனில்  
நெஞ்சந் திறந்து நேர்ப்படக் கூறுதி;  
அன்றி யெளிதில் வென்றனை யெனையென்  
றெண்ணுவை யேல்யான் ஏதிலர் போலப்  
பொதுநோக் கோடு பொருந்துவன்; பொருந்தின்

குறையிரந்தன்புரை கூறுவை பலவும்;  
 எளிய ளென்றெனை எண்ணிலை யாயின்  
 உலகுடன் பெறினும் உள்ளத்தை ஒளியேன்;  
 உண்மையில் அன்பென் உள்ளிறைந் தொழுகும்;  
 நாணிலி யென்றெனை எண்ணினு மென்னுவை;  
 ஆயினு மென்னை நம்புதி ஜிய,  
 காதலை யொளித்தங் கேதிலர் போல  
 நடிக்குநங் கையரினும் நான்மெய் யுடையேன்;  
 இத்தனை யெளிதில் இசைந்ததென் பெண்மைக்  
 கொத்த தன்றே; ஒருவரு மிலையெனுந்  
 துணிவால் உள்ளத் துணர்ச்சியை உரைத்தேன்;  
 ஒளித்திருந் ததனைக் கேட்டனை; கெட்டேன்;  
 ஆதவின் என்பிழை பொறுப்பாய் காதற்  
 கெளிய ளென்றெனை இளிவுசெய் யாயே.

**உரோமி:** ஆருயிர் அணங்கே, அவ்வா ரூரையேல்;  
 ஏருற இம்மரத் திலைமுடிக் கொளிதரும்  
 அங்கன் வானுள மதிமேல் ஆணை—

**ழுவி:** திங்கள் தோறும் திரிபுறு மதனுல்  
 ஒரு மதிமேல் உரையே லாணை;  
 மாறும் மதிபோல் மற்றுன் காதலும்  
 மாறு மென்றே மாழுகுமென் நெஞ்சம்;

**உரோமி:** எதன்மீ தாணை இடுகேன்? சொல்வாய்;

**ழுவி:** ஆணை வேண்டா; வேண்டுமேல் அன்பா  
 உன்மீ தாணை உரைப்பாய்; உளையே  
 என்னருந் தெய்வமென் ரேத்தித் தொழுவேன்;  
 நம்பி, உன்மொழி நம்புவன் யானே.

**உரோமி:** என்று மென்னுளத் தினிக்குங் காதல்—

**ழுவி:** நன்று, குஞ்சரை வேண்டா; நானுன்  
 அன்பு மொழியில் மகிழ்வே னயினும்  
 இன்று செய்தவிக் காதற் பொருத்தனை  
 ஒன்று மகிழ்வெனக் கூட்டா தன்பா,  
 எண்ணித் துணியாச் செயல்தை நினைக்கின்  
 விண்ணில் தோன்றி விரைந்துடன் மறையும்  
 மின்னல் போலும்; மீண்டுநீ வருக;  
 இன்று முகிழ்த்தவிக் காத வரும்பு

நன்று வளர்ந்து மறுகாற் காண்கையில்  
நன்மணங் கமழும் பொன்மல ராகும்;  
சென்று வருக; செவ்வனந் துயில்க;  
எனக்குள வழைதி நினக்குமா குகவே.

உரோமி: நிறைவு செய்யாமல் நீங்குதல் நன்றே?

ழுலி: நிறைவென் பெறுவையில் விரவினில் அன்பா?

உரோமி: என்குள் கேட்டனை; எனக்கது தந்திலை;

ழுலி: கேட்கு முன்னே கொடுத்தேன்; ஆயினும்  
மீட்டுங் கொடுக்க விழைவேன் யானே;

உரோமி: கொடுத்ததை மீட்டுக் கொள்ளுவை கொல்லோ?  
மடத்தகு நல்லாய் மறிப்பது மெவன்கொல்?

ழுலி: மறித்துந் தரவே; மற்றென் றில்லை;  
மடவேன் யானென் னிடமுள வதையே  
அடைய விழைந்தேன், அன்ளித் தருவேன்  
கடல்போல் வண்மை கரையில தன்புங்  
கடல்போ ஸாழ்ந்தது காதல, இரண்டுங்  
கொடுக்கக் கொடுக்கக் குறையா; கூப்பிடும்  
குரலொவி யொன்று கேட்கிற துள்ளே  
விரைவில் வருவேன் சற்றுநிற் பாயே.

[ழுலியற்று மறைகிறுள்]

உரோமி: வாழிய இரவே! வாழிய காதல்!  
கனவோ நனவோ கண்டது மெய்தேயா?  
கங்கு லாதலிற் கலங்குமென் நெஞ்சே.

[ழுலியற்று மீளத் தோன்றுகிறுள்]

ழுலி: முன்று வார்த்தை மொழிந்தபின் என்னின்  
நீங்க விடையான் நினக்கின் றளிப்பேன்;  
என்னருங் காதல் மன்னவ கேண்மோ;  
நின்னது காதல் விழுமிய தாயின்,  
நின்னுடை நோக்கம் கடிமண மாயின்,  
எங்கே எப்போ தென்னை மணக்க  
என்னினை யென்னுஞ் செய்தியை நாளைத்  
திண்ண மெனக்குத் தெரிவிப் பாயேல்

என்னுடை மையெலாம் நின்னடி வைத்துத்  
தலைவ, நீயிம் மலர்தலை யுலகிற்  
படரு மிடமெலாந் தொடருவன் யானே.

[களம் 2, காட்சி 2. வரி 33 - 147]

## 2

## புயல்

[பேடினந்து என்னும் தலைமகன் மிராண்டா என்னுந் தலைவியைத்  
தலைப்பட்டுக் காதலித்த காட்சிகளிற் சில பகுதிகள்]

(தொலைவிலே வந்த பேடினந்தைத் தந்தை காட்ட மிராண்டா  
வியத்தல்)

மிராண்டா: அன்னல், அவ்வரு யாதோ? வலிமை  
கண்ணிய வருவம் காட்சிக் கினிதால்,  
திண்ண மஃதொரு தெய்வத மாமே.

[களம் 1. காட்சி 2. வரி 409 - 12]

(அவன் மண்ணுலகத்துள்ள ஒருவனேயெனத் தந்தை உணர்த்திய  
போது அவன் வியத்தல்)

மிரா: பூவில் இந்தப் புண்ணியற் கண்டிலேன்  
தேவன் இவனெனச் செப்புவன் யானே

[களம் 1, காட்சி 2. வரி 417 - 18]

(மிராண்டாவைக் கண்ட பேடினந்து வியத்தல்)

பேடினந்து: தெய்வம் நீயெனத் தேருவன் இவனீ  
வைகுவை யாயின் வரமெனக் கருள்வாய்,  
புதியன் யானிவன் வதியுமா றறியேன்  
அதிசயப் பொருளே அறிவுரை சொல்வாய்;  
முன்னம் யானுனை வேண்டுவ திதுகேள்:  
கன்னியோ? அன்றிக் கற்புடை யாயோ?

மிரா: ஐய, யானேர் அதிசயப் பொருளைன்  
மெய்யே கன்னி; மேவிலன் கற்பே.

[களம் 1, காட்சி 2. வரி 421 - 428]

**பேடி:** கன்னி நீயெனிற் காதலை யொருவற் கின்னு மளித்திலை யென்னில் அணங்கே நேப்பிள் இராணி யாக்குவன் நினையே.

[கனம் 1, கட்சி 2, வரி 447 - 49]

(காதலன் மரக்குற்றி காவுவதைக் கண்டு கன்னி கலங்குதல்)

**மிரா:** அந்தோ கொடுமை! ஆவென் செய்தீர்! நொந்தீர் உடலம்! நோகுமென் னுளமே! எந்தை குவியென ஏவிய விறகிதை அந்த மின்னில் அழித்திட விலையே! ஆறுக சற்றே அமருக; குற்றியை நிலத்தி விடுக; நெருப்பினில் எரிகையில் நலத்தகு மும்மை நவிவுசெய் தற்கே கண்ணீர் வடித்தமுங் கட்டை யிதுவே; எந்தை கல்வியில் ஈடுபட்ட டுள்ளார்; இந்த வேளை வாரார் ஈங்கே.

**பேடி:** என்னருந் தலைவீ, என்கடன் செயுமுனம் துன்னிருள் சூழச் சுடர்மறைந் திடுமே.

**மிரா:** அவ்வாரூயின் ஆங்கப் பணியைச் செவ்வனம் யானே செய்குவன்; என்னிடம் குற்றியைத் தருக குவியலிற் சேர்ப்பேன், சற்றிவ னிருந்து தளர்வகற் றுகவே.

**பேடி:** இல்லை, இல்லை என்னரும் பொருளே, புல்விய தொழிலிதை மெல்லியல் நீசெய வறிதே பார்த்திங் கிருப்பன் கொல்லோ? முறிகவென் முதுகே! அறுகவென் நரம்பே!

**மிரா:** நுமக்கிது தகுமேல் எனக்குந் தகுமே, நுமக்கு வெறுப்பாம் இப்பணி; இதையான் அருத்தியிற் செய்வன் ஆதலின் நும்மினும் திருத்த மாகச் செய்குவன் எளிதே.

புரகப்போ [மறைவில்]

நொய்ய புழுவே, நோயுற் றனையித் தெய்வ தண்டனை தெரிக்குமுன் நோயே.

**மிரா:** இளைத்தீர் போலும்;

பேடி:

இல்லை, இல்லை,  
எம்பெரு மாட்டி என்னரு கிருக்கையில்  
கங்குலும் நல்ல காலையாம் எனக்கே;  
இங்கொரு வரம்யான் வேண்டுவன் நின்பால்,  
இறைவழி பாட்டில் இயைத்துப் பரவற்  
கறிய விழைவேன் அம்மனின் பெயரே.

மிரா:

என்பெயர் மிராண்டா-என்செய்தேன் எந்தாய்!  
மீறினன் ஆஜை; சிறுவிர் கொல்லோ?

பேடி:

வியத்தகு மிராண்டா, வியப்பின் முடியே!  
நயத்தகு பொருளிலை நானிலத் துணைப்போல்;  
நங்கையர் பலரை நயப்பொடு பார்த்துளேன்,  
அங்கவர் குதலை அஞ்செவி மடுத்துளேன்,  
பலநலங் கருதிப் பலரை மதித்துளேன்,  
இலரவர் தம்முன் இதய நிறைந்தார்;  
திருந்தெழில் மடவார் செம்மை நலத்தொடு  
பொருந்தாப் பண்பும் போரிடக் கண்டேன்;  
ஆயின் நீயோ அழகெலாந் திரண்டே  
நேய நெஞ்சொடு நிறைகுணம் பூண்டுளை;  
சடு மெடுப்பும் இல்லாய் நீயே  
பீடுறு பெண்மைப் பிழும்பென லாமே.

மிரா:

என்னை யன்றி இப்புவி தனில்யான்  
என்பா லாருள் எவரையு மறியேன்;  
என்முக மாடியிற் கண்டதை யல்லாற்  
பின்னெரு பெண்முகம் பேதையான் கண்டிலன்;  
என்னருந் தந்தையும் ஏந்தலு மல்லால்  
இந்நிலத் தாடவர் எவரையுங் கண்டிலன்;  
மற்றை மாந்தர் எத்தகை யாரெனச்  
சிற்றறி வுடையேன் தேரேன்; ஆயினும்  
நாண மென்னும் நல்லனி பூண்டேன்  
ஆணினத் தும்மலால் ஆரையும் விழையேன்  
மற்றெரு வடிவை மனத்தால் மதிக்கக்  
கற்பனை செய்துங் காண்கிலன் — என்னே  
பற்பல சொல்லிப் பிதற்றுவென்! எந்தை  
கற்பனை தனையும் மறந்துவிட டேனே!

பேடி:

என்னுடை நாட்டில் இளங்கோ யானே,  
மன்ன னென்றெனை மதித்தலும் தகுமே;  
குற்றி சுமக்குங் கொடுந்தொழி விதுதான்

மற்றென் மனத்துக் கொவ்வா தாயினும்,  
என்னுயிர் உரைக்கும் நன்மொழி யிதுகேள்:  
அன்பே யுன்னைக் கண்டவக் கணமே  
உன்பணிக் கென்றன் உள்ளம் விரைந்தங்  
கோடி யுன்பால் உறைதலின் அடிமை  
நாடி யுனக்குச் செய்குவன் யானே.

**மிரா:** ஜயவென் மீதுமக் காதரமுண்டோ?

**பேடி:** வானமும் இந்த வையமும் இரண்டும்  
நானுரைப் பதற்கு நற்கரி யாகுக,  
பாலொத் தினிக்கும் பணிமொழி கேளாய்,  
ஞாலத் துள்ளவை யாவினு மேலாக்  
கருதி யுன்னைக் காதலின் மதித்துப்  
பொருவி லன்பாற் போற்றுவன் யானே.



**மிரா:** திருமணம் புரிந்தென் செங்கரம் பற்றின்  
பெரும், நும் மனையாம் பெரும்பே றடைவேன்;  
பணமிங் கிலையெனில் மடியுங் காறும்  
பணிபுரிந் துமக்கே பாங்கி யாவேன்;  
பாங்கி யாகும் பான்மையு மின்றேல்  
நீங்கா வடிமை யாகுவென் நுமக்கே.

**பேடி:** ஆருயிர்த் தலைவீ, அடிமையா னுனக்கே.

**மிரா:** அப்போ தென்றன் ஆளன் நீரே.

**பேடி:** ஆமாம்; அன்புப் பிணிப்புக் கிசைந்தேன்  
இந்தா என்கை தந்தேன் உனக்கே.

**மிரா:** காத ஊள்த்தூர்டென் கையுந் தந்தேன்  
போதும், பிரிவேம் அரைமணிப் போதே.

[களம் 3, காட்சி 1, வரி 15 - 31]

# தண்ணோளி

[வெனிசு வணிகன்]

தண்ணீ யென்பது தகைத்தல் இலாதது;  
 விண்ணின் றிழியும் மென்மழை போல  
 ஈர நெஞ்சில் இயல்பிற் சுரப்பது;  
 ஈவோன் ஏற்போன் இருதிறத் தார்க்கும்  
 தாவில் பெருநலந் தருஉந் தகையது;  
 வலிமை சான்ற வல்லார்க் கெல்லாம்  
 வலிமைக் கதுவே வரம்பா யமைவது;  
 அரியனை யமரும் அரசற் கவனது  
 விரிக்திர் முடியினும் விழுத்தக வுடையது;  
 மற்றவன் கோலெனில் மண்ணுல காளுங்  
 கொற்றங் குறிப்பது; குரிசிலர்க் குரிய  
 உட்கு மச்சமும் உறைதற் கிடமாயது;  
 அஞ்சுதக வுடையவக் கோலோன் ஆணையின்  
 விஞ்சிய தண்ணி விழுமிதே யம்ம;  
 உலகாள் வேந்தர் உள்ளத் தவிசில்  
 உறையு மதுவே இறைவற் குரிய  
 ஒருபெரும் பண்பென் ரேதவும் படுமே;  
 தண்ணீ தழிஇத் தகவொடு முறைசெயின்  
 மண்ணை மாளும் மன்னவன் ஆற்றல்  
 கடவுள தென்னக் கவினுமா லீங்கே;  
 ஆதவின் யூத, அறநெறி வழுவா  
 நீதி யொன்றே வேண்டுதி யாயினும்  
 உறுதி மொழியிதை உளங்கொள் வாயே;  
 கண்ணேட்ட மிலாது முறைசெயின் வாழ்விற்  
 கடைத்தே ரேமிது திண்ணம்; கடவுள்  
 இன்னருள் வேண்டி இரப்பேம் பிறருக்  
 கன்னதை மறுப்பின் அவனருள் பெறேமே.

களம் 4, காட்சி 1. வரி 179 - 197.

—செ. வெஸாயுதபிள்ளை

## அம்லெற்

எல்சினேர் மாளிகையில் அம்லெற் தன் விதியை எண்ணிப் புலம்புகிறுன். இது அவனின் ஒரு புகழ் பெற்ற தனி மொழி. அம்லெற் தென்மாக்கின் இளவரசன். அரசனுன் அவன் தந்தை அண்மையில் இறந்தனன். அரசனின் ஆவி அவனுக்குத் தோன்றி தான் தன் தம்பியால் கொல்லப்பட்ட தாகக் கூறுகின்றது. அரசனின் தம்பி அரசன் அரியணையையும் அரசியையும் கவர்ந்திருந்தான். ஆவி மகனை யஞ்சம் தீர்க்குமாறு கட்டளையிடுகிறது. அம்லெற்றிற்கும் பல ஜயங்களும் இடையூறுகளும் தோன்றுகின்றன. இத்தனிமொழியில் அவன் வாழ்வில் தான் கொண்ட கசப்பையும் தாய்மீது கொண்ட வெறுப்பையும் கூறுகிறுன்.

ஓ! தின்தினி ஊனிது உருகி நீர்த்துப்  
பனியெனத் துணியிலோ? நித்தன் தனுணை,  
தற்கொலை தனைத்தடை செய்யாது அமையிலோ?  
இறைவ! உலகிதின் பெறுதியில் எத்துணைச்  
சிறுமை. மெலிவு புன்கண், சிதைவென  
என்னுளம் என்னுதே. என்ன? சீச்சி!  
களையறுக் கழனியில் வூலகு; வித்திட  
வளர்வது; இயற்கையின் இழிவும் சட்டமும்  
முழுமையும் இதனைக் கெழுமின; விதியிதோ?  
மாண்டிரு மாதமே! இல்லை, அவ்வளவு  
இல்லை! இரண்டிலை; எத்துணை மாண்புடை  
மன்னன்! காட்டேரிக் கமைந்த ஞாயிற்று  
அண்ணல்; என்றன் ஆயினில் அத்துணைக்  
காதலோன்; விண்வளி தானும் அவள்முகம்  
நோக்க மேவ நெஞ்சம் பொறுக்கான்.  
இவற்றை என்னுளம் இருத்தவோ? இறைவனே?  
ஞாலமே! என்சால, பசிதன் மிசைவினால்  
மேலும் மிகைத்தெழு மாறுபோல் அவளவர்  
தோள்மிசை தூங்குவள். எல்லாம் ஒருமதி  
தாண்டுமுன்; சிந்தையில் ஊன்றவோ இதைநான்?  
மெலிவே நின்பெயர் மெல்லியல்; அளியர்  
எந்தை! கண்மழை சிந்தி நீலிபோல்  
அவருடல் தொடர்ந்த அடிமதி ஒருமதி  
தேயுமுன், அவள்ஏன்? அவளோ - இறைவா!


உய்த்தறி உணர்விலா விலங்கும் நோற்கும்  
துயரினை மிகுநாள் - அவரோ! என்கிறு  
தந்தையை எந்தையின் தம்பியைக் கூடினள்.  
எந்தைக் கவனினை, ஏக்குளிசு<sup>1</sup> தனக்குநான்  
கொள்ளினை; ஒருமதி கழியுமுன்; உரிமைள்  
அளவுமில் கண்ணீர் உப்பெலாம் அவள்கண்  
ஒளியினைத் துறக்குமுன்; வேட்டனள் ஒருவனை.  
மறங்கூர் ததியே! முறையில் அமளியில்  
திறம்படச் சேர்த்தனை. நன்றன்று இது; இனி  
நன்று தருவது மன்றிது. எனினுமென  
நெஞ்சே! பொன்றுக; என்னை? என்  
நாவினைக் காத்தல் என்பணி அல்லவோ.

## II

பாழ்பிடித்த தன் அரண்மணியில் அம்லெற் தன்னுள்  
பேசிக்கொள்கிறுன். தன் தந்தை கொலைபண்ணப்பட்டார் என்  
பதை ஆவியுருவில் வந்த தன் தந்தையிடமிருந்து அறிந்த  
யின் பேசிய பேச்சிது. ஆங்கில மொழியில் மிகச்சிறந்த பகுதி  
யிது. மனிதனின் கயமை தன்னைச் சூழ்ந்துநிற்பதை அவன்  
காண்கிறுன். தன் கடமை வஞ்சம், என்பதை அவன் உணர்ந்  
ததும் அவன் மனம் தளர்ந்துவிடுகிறுன்.

வாழவோ மாளவோ? கேள்வி அதுவே!  
பாழ்த்த ஊழின் அம்புளறி அனைத்தையும்  
பொறுத்தலோ, துன்பப் பெருங்கடற் கெதிராய்  
கரம் கலம் பற்றிப் பொருத்தவை அழித்தலோ,  
யாதுஉள விழுமை? இறத்தல்; துயிலல்;  
போதும்; துயிலெனை இதயநோ, ஊனியல்  
ஆயிரம் இயல்பதிர்பு அனைத்தையும் இறுத்தல்  
ஆயின், பற்றெடு அவாத்தகு நிறைவது  
என்க; இறத்தல் துயிலலே; துயிலல்  
கனவலாம்; அதில்தான் அராவல்; சாத்துயில்  
அதனில்இசு சாவியல் குரம்பையைக் கழற்ற  
எதிருறும் துயில்நமக்கு ஓய்வு நல்கிடும்.  
ஒருவாழ் நாளினை நிரய மாக்கு  
மானமும் உண்டு; மானிடன் எவன்தான்

காலக் கறுவல், கசையடி, ஆள்வார்  
 கொடுங்கோல், கயமை, மிடுக்கின் அவமதி,  
 ஒறுத்த காதல், உழந்த வேதனை,  
 நீதியின் தாமதம், பதந்தரு பெருமிதம்,  
 தகைவிலார் பொறைகொள் தகைமைசேர் வெறுப்பு  
 என்றிவை எல்லாம் ஏற்பன்: தனிஓர்  
 துண்ணுளி தன்னால் தன்முடிபு ஒடுக்கும்  
 ஒய்வழி ஓர்ந்தவன்; தேய்வளி வாழ்வில்  
 தேம்பி வியர்த்திடச் சேர்ச்சைம யாவும்  
 ஏற்பவர் யாரே? எனினும் இறப்பின்  
 வழிமீன்பு அறியா வம்பலர் புலத்தின்  
 பின்னிகழ்பு ஓரா இன்னளின் அச்சம்  
 ஏய்க்குமே ஊத்தினை; ஏய்த்து, நாம் முன்னரே  
 ஆய்ந்து தேர்ந்திடா ஆரானுர் புகுதலில்  
 இன்றுள வற்றை ஏற்றிட வைக்குமே!  
 இங்ஙனம் மனச்சான்று எம்மைப் பேடிகள்  
 ஆக்கும்; அவ்வழி ஆன்ற துணிபின்  
 இயல்தகை தானும் ஏற்றமில் சிந்தனை  
 தன்னால் நொடித்திடும்; தனியர் கதியும்  
 ஆரவும் சார்ந்த ஆழ்வினை தாழும்  
 திசைதிரிந் ததனால் நெறிமிகப் பிறழ்ந்து  
 விளைகெடல் உண்டு; குழ்க அமைதி!  
 இனியை, ஒபிலியா! இன்னர மகளே!  
 எனபிழை யாவுநின் தொழுகையில் நிலவுக.



## பாண்டியன் பரிசு

பாண்டியன் பரிசுப் போட்டிக்குக் கிடைத்த பாக்கள் பரிசிற்  
 குத் தகுதியில்லாதிருப்பதை மிக மனவருத்தத்துடன் அறிவித்துக்  
 கொள்கிறோம்.

— ஆசிரியர்.

# செக்சிற்பியரின் சொனற்றுகள்

சொனற்று ஆங்கிலப் பாவகை ஒன்று. 10 அசைகள் கொண்ட 14 அடிகள் கொண்டது. இதன் இயைபில் ஓர் ஒழுங்குண்டு. அது அதிசை, உஎள, ஜாஜீ, ஆசு என்ற ஒழுங்கில் வரும்.

சொனற் எண்

1

அழகிய உயிரவை ஒங்கல் அவாவுவம்  
வளமலர் அதனால் புலராது இலங்க;  
பழுத்தவர் நாள்கழிந்து இலராய் மாளவும்  
இளம் அவர் குழகர் அவர்நினைவு ஓம்புவர்.  
எனின் உன் ஒண்கண் உங்கவை நுனித்தே  
தனைத்தகி ஏரியிலூல் உயிரோளி ஊட்டி  
புன்மைகூர் புலத்தில் பாழ்மை விளைத்திடும்.  
உன்பகை நீயே நீயே உன்னறு.  
பன்னிற வேணிலின் தனியொரு தூதினுய்  
அவனியின் யானர் அனியென விளங்கி  
உன்தரும்பு அதனில் உன்னுறை புதைத்தனை;  
இவருல் அழித்தனை; மெல்லியல் உலோபி!  
உலகிற்கு அருள்; இலை, ஊணி ஆகுவை;  
கல்லறை உடலால் உலகுணு உண்ணலால்.

2

நாற்பது மாரிநின் புருவம் குழ்ந்து  
நின்னெழிற் புலத்தில் ஆழ்குழி போழவும்  
மாற்கண் கொள்நின் மைந்தின் புகழிசை  
புன்வினைச் சிதைகளை எனப்பொலி விழந்திடும்.  
பின்உன் எழிலின் புகலிடம் யாது?  
புகழ்வூனிக் காலப் புதையல் எங்குளது?  
எனவும், என்றன் குழிதாழ் கண்ணெனப்  
பகருரை யனைத்தும் பாழ்வைசை, பயனில்  
புகழுரை யாகுமே. என்சிறு மகவிது  
என்நிலை கூறும், என் மூப்பும் வினக்கும்

தகையது எனில், நின் சாயல் மிகுசீர்  
மன்னுமே; அவனெழில் உனதனைத் தொடர்ந்து;  
முதுமையில் புதியது முகிழ்க்க, நின் குருதி  
கசியவும் மற்றது காயவும் காண்குவை.

## 3

ஆடிபார்த்து அங்குறும் முகங்கண்டு இன்னென்று  
ஆக்குதல் வேளை இதுவென மொழிகுவை;  
நாடிநீ மீள்புதிது இயற்றத் தவறின்  
பார்க்கு வஞ்சம் ஓர் தாய்க்குச் சாபம்  
நேர்ந்ததாம்; என்னைநின் ஏர்வினை ஏலா  
உழவிலாக் கருவக அழகுளாள் எங்குளாள்?  
சார்மரபு அறுக்கும் தன்பாற் காதற  
கல்லறை அவாவும் புல்லன் யாரோ?  
நீயுநின் அன்னையின் ஆடியே, அன்னவள்  
தன்னிள வேணிலை உன்னுளே கண்ணுறும்.  
ஆயின்உன் ஆயுட் பலகணி வழியாய்ப்  
யுன்திரை சூழினும் காண்குவை உனதுஇப்  
பொன்பொழுது; நினைவற வாழிலோ மாள்குவை  
தனியே உடன்நின் படிவமும் மடியும்.

## 4

இசையில் எழிலோய்! நின்னெழில் உரிமையை  
உன்னில் அழிப்பது நன்றே? இயற்கை  
உதவுவாள் அல்லால் அளிப்பவள் அல்லன்.  
என்னை? அளியவள் அளிப்பார்க் களிப்பாள்;  
ஆக எழில்சேர் இவறி! அளிக்கென  
அளித்த வளக்கொடை இழித்தல் அழகோ!  
ஆக்கமில் வட்டியாய்! ஆள்நிதி கொண்டும் நீ  
இளிவர வாழ்வது இயைபோ சொல்வாய்!  
உன்னேடு நீயே தனித்திருந்து இயலல்  
உனக்கு நீ வஞ்சனை புனைந்தது அல்லவோ!  
எனவே இயற்கை ஏகுதி என்றுளைப்  
பணிப்பின் ஏற்றநற் கணக்கெது காட்டுவாய்?  
பயன்படாது உன்னேடு புதைபடும் நின்னெழில்  
பயன்படின் நின்றுன் பழநலம் ஓம்புமே.

## 53

கோடி மாயம் கொள்நிழல் பணிந்திட  
 ஆயநின் திரவியம் ஆம்பொருள் யாவோ!  
 கூடும் யார்க்கும் ஒருநிழல்; ஒருதனி  
 நீயோ இசைத்தனை சாயல் அனைத்தையும்.  
 அடோனிசை வரைந்திடில் படிவது உன்றன்  
 வறியவோர் விம்பமே; எனனின் கதுப்பினில்  
 கடியழகு அனியெலாம் தொடுப்பினும் புதுமைநின்  
 கிரேக்கப் புனைவு; உரைத்திடும் ஆண்டின்  
 வசந்தம் விளைவிவை உளங்கொளில் ஒன்றுநின்  
 எழிலின் நிழலையே மொழியும்; மற்றதோ  
 இசைசேர் வண்மையை இயம்பிடும். என்றும்  
 ஓளிநிறை வடிவெலாம் உன்னையே உனர்ந்தனம்.  
 புறத்தழ கெலாம்நீ பங்கு கொள்ளினும்  
 நிறையகம் தனக்கோர் இணையுனக் கில்லையே.

## 54

வாய்மை ஈந்திடும் இன்னனி தன்னால்  
 எழிலின் எழிலும் எத்துணை ஒங்கும்!  
 சாயல்உண்டு உரோசிற்கு ஆயினும் அதில்வாழ்  
 செழிவிரை கண்டுஅதன் எழில்மிக என்போம்.  
 பினிமலர் பலதாம் உரோசின் நறுமண  
 நிறநேர் நிறைவளச் சாயல் கொள்ளும்,  
 முன்மிசை படுக்கும்; கோடை மூச்சிவில்  
 மறைபோது அவிழ்பொழுது இசையோ டாடும்  
 காட்சியே அவற்றிற் கணிகலம்; காதல்  
 கனமற் றவைவாழ்ந்து வாடி மடிய  
 மாட்சிசேர் உரோசுகள் மடியா; அவற்றின்  
 இன்னறுஞ் சாவினில் இன்மணம் கமழும்.  
 ஆரெழில் இளைஞு! நின் ஏர்கவின் மடியின்என்  
 சீரியல் கவிநின் மெய்ம்மை வடிக்கும்,

## 116

உண்மை உளங்கள் புணர்தற்கு இடையூறு  
 அளிப்பவன் அல்லன்நான்; அவற்றிடை மாற்றம்  
 அணையவும் மாற்றுறும் காதல் காதலோ!  
 இளைத்தார் இளைக்கச் சளைப்பதோ காதல்!

இல்லை கலங்காத நிலைகொள் விளக்கது.  
 புயல்பல காணினும் பெயராத் தகையது.  
 நிலையுயர்பு அளப்பினும் நலவுயர்பு அறிவரும்  
 பெயர்வியல் படகிற்கு அமைந்த உடேனி.  
 கவுளோடு செவ்விதழ் காலவாட்ட படினும்  
 காதலீக் காலம் காய்தல் கூடுமோ!  
 தவறுமோ காதல் பொழுதொடு மதியொடும்,  
 மீதுரந் தோங்குமே தீர்ப்பு நாள்வரை;  
 ஒதுயில் வென்னுரை வழுவென நிறுவிடின்  
 காதலு மில்லையிக் கவியு மில்லையே.

## காமன் கைக் கணை

( சொனற் - 154 )

“ மஹாகவி ”

நெஞ்சைத் தகிக்கும் நெருப்பு மலர்க் கணையைக்  
 காமன் அயல் வைத்துக் கண்ணுயர்ந்தான்  
 முன்னெரு கால்:

கொஞ்சமும் காமம் விழையாத கொள்கையினோர்  
 நாம் என்று கூறி நடந்தங்கு வந்த தொரு  
 கண்ணியர் கூட்டம். இவருட் கடுஞ் சிவப்பி  
 எத்தனையோ உண்மை இதயம் குளிர்வித்த  
 அன்னதைக் கையில் எடுத்தாள். அதனுலே  
 நித்திரையில் ஓர்குமரி பாற் தன் நெடுங்கணையை  
 இச்சைகளின் மன்னன் இழந்தான். இவள் அதைக்  
 கிட்ட இருந்த கிணற்றுள்ளே தோய்த்துவிட,  
 அச் சூட்டில் வெந்தநீர் அன்றிருந்தே ஆடவர், நோய்  
 பட்டார், குளித்தாற் பரிகாரம் ஆயிற்றும்!

நாரி ‘இவ’லால் நானும் குளித்தேன். ஆம்,  
 நீர் நனைக்காக் காமன் நெருப்பந்த நீர்ச் சுடுமே!

## வீனசும் அடோனிசும்

ஊதா முகத்தொடு ஆதவன், காலை  
அரற்ற, இறுதியிற் பிரியுங் காலை;  
செங்கவுள் அடோனிசு தூரத்தினள் அவனே.  
வேட்டை விரும்பவன் வேட்கையை எள்ளினன்.  
நோவுள வீனசு தாவினள் அவன்பால்,  
விற்மென வரனென வேண்டினள் காதல்.

‘என்னிலும் மும்மை எழிலோய்! புலந்தரு  
நன்மலார், உவமனில் இன்பே, அரமகன்  
நானே! ஆணவன் வெள்கிடும் அழகினுய்,  
புறவினில் உரோசினில் வெண்மையோய்

செம்மையோய்!

உன்னைப் படைத்த உறழியல் இயற்கை  
உன்னேரு உலகு பொன்றும் என்னுமே.

வெளிற்றுத் தந்தஇவ் வளைவினுள் உன்றனை  
வளைத்தனன், வாஞ்சையாய்’, என்றவன்

தொடர்வாள்..

‘நானேர் சோலைநீ அதன்இன் உயிர்மான்  
கயத்திலும் தடத்திலும் கண்ணிய சுவைக்கலாம்  
ஏயிற்றினில் அயில்லாம்; குன்றிவை  
பொன்றிடி இன்களை துயிலும் கீழ்ப்புலம் தோய்லாம்.

எல்லை இதனுள் இன்வரை பலவுள;  
கனிக்கீழ்ப் புல்லொடு நனிமகிழ் தருவெளி  
சழன்றுயர் குன்றம், மறைத்தர் தூறு,  
மழைப்புயல் நின்றிவை மறைத்துக் காக்கும்.

காநான் எனில்நீ யதன்மான் காண்க,  
கோடிநாய் குரைக்கினும் ஒன்றுளை அணுகுமோ!'

# வெரோனேவின் பிரபுமாரிஞ்சுவர்

உன்றன் தியாகம், கண்ணீர், முச்சு,  
 உன்னகம் யாவையும் அன்னவள் எழிலின்  
 சந்திதி முன்னர்ச் சாற்றுக பணிவுடன்;  
 உன்மை யுலரும் வரையும் வரைக;  
 பின்னர் கண்ணீர் கொண்டதை நனைக்க:  
 அன்ன நேர்மை இயம்பும் உனர்ச்சி  
 தேக்குநல் வரிசில யாக்க: என்னை!  
 பாவலர் நரம்பினில் படைத்த வீஜையின்  
 பொன்னிசை, உருக்கினைக் கற்களை உருக்கும்;  
 புலியினை ஓடுக்கும்; ஒலிபுகாக் கெவிகளைத்  
 துறந்து நீர்வாழ் பெருவிலங் கதனை  
 மணலினில் ஆடப் பணிக்கும்; உன்விதி  
 நோகும் இரங்கற் பாக்களின் பின்னர்,  
 இன்னைவிப் பல்லியம் ஒன்றுடன் உன்னக  
 மெல்லியல் துயிலறைப் பலகணி தனைநீ  
 நளளிர் வதனில் நண்ணுக; பல்லியம்  
 தன்னில் கவலும் இசையொன் றிஜைக்க:  
 இரவின் சாநிகர் அமைதி இத்தகை  
 இரங்கும் இன்னிசை முறைப்பாடுதற்குநல்  
 வாய்ப்புடைத் தாகும். இதுவழி யன்றி  
 அவட்பெற வேறு வழியிலக் காண்க.

111. 2. 73.

## ஒதல்லோ

செப்பிரகப் படையின் ஆணையாளனுன் ஒதல்லோ தேசத் மோனுவை மணந்தபொழுது தன் காதலை அவனுக்குக் கூறு கிடைஞ்சு.

நினக்குநான் மறுப்பதொன்றில்லை...  
மேதகுபேதாய்! காதலில் தவறின்  
பேரழிலென்னை ஆட்கொஞ்சம் கண்டாய்.  
ஆயினும் நானுணைக் காதலிக் கிண்றேன்;  
காதலில் தவறும் போதெல்லாம் என்றன்  
ஆகம் பாழ்மையில் மூழ்குதல் காண்பாய்.

ஒதல்லோவின் துணையான இயாகோ ஒதல்லோ வின்லெபி றினன்ற் கசியோவில் பொறுமை கொண்டவனுயிருக்கிறேன். கசியோ தேசத்மோனுவுடன் கள்ளக் காதல் கொண்டுள்ளான் என்று இவன் புனைந்துரைக்க ஒதல்லோ அதை நம்பிவிடுகிறேன். அதற்கு ஒரு சான்று கேட்கிறேன். இயாகோ தான் கவர்ந்த ஒரு கைக் குட்டையைக் காட்டுகிறேன். இது ஒதல்லோ தேசத்மோனுவிற்குக் கொடுத்த கைக்குட்டை. ஒதல் லோ அதைக் கண்டதும் மனைவியிற் சந்தேகம் கொள்கிறேன். மனைவியிடம் கைக்குட்டையைக் காட்டும்படி கேட்கிறேன். அவனிடம் அது இல்லை. அவன் வெகுண்டு சொல்கிறேன்.

எகித்தியன் ஒருவன் என்றாய்க் களித்த  
எழில்சேர் குட்டை, அதன.....அதன்  
நெசவெலாம் மாந்திரம் கொழிக்கும்; அதுதான்  
ஞாலத்தில், ஞாயிற்றின் இருநூறு சுழற்சிக்  
காலத்துக் கட்டுரைப் பாடினி ஒருத்தி, தன்  
பாடுரை திறத்தில் தைத்தனி மூட்டிய  
கைத்திறன்; அதனின் பட்டிழை வளர்த்த  
புழுக்கன் தைவிகம் கெழுமிய;  
கைபுணை வல்லார் கவின்பெறங் சமைத்த  
கன்னியர் ஆகக் குழைவினில் வண்ணம்  
கொண்டதக் குட்டை.

பின் ஒருநாள் ஒதல்லோ தெசத்மோனுவைக் கொல்லும் நோக்கத்துடன் அவள் துயிலும் அறையுள் போகிறுன். அவள் துயின்று கொண்டிருக்கிறார்கள். அவன் கையில் விளக்குடன் பிரவேசிக்கிறார்கள். கதவைச் சாத்துகிறார்கள். (5.2)

காரணம், காரணம், அதுதான் முக்கியம் இறைவா! நிறையொளி உடுக்காள்! அதுஏது என்றுநான் கூறேன்; எனினும் அவள்தன் குருதி சிந்தேன்; குளிர்பனி அதனிலும் வெள்ளிதாய், சிலைசேர் பளிங்கினும் பசந்தாய் அமைந்த அவள்தோல் மறுகொளப் பொறேன்நான், ஆயினும் அவள் இனிச் சாதல் வேண்டும். இல்லையேல் ஆடவர் பலர்க்கவள் இரண்டகம் இழைப்பன். ஓளியினை அவிக்க, பின்னர் ஓளியினை அவிக்க. ஓளிவிடு ஏவல! உணநான் தணிக்கின் நின்னெளி மீள ஏற்றல் கூடும் என்மனம் தவிக்கின். மேம்படு இயற்கையின் குழ்நிறை கோவமே உன்னெளி ஒருமுறை ஒடுக்கின் மீள நின்னெளி ஓளிர்க்கும் வன்மைசேர் தியினைக் காணலும் கூடுமோ!

(விளக்கினைத் தலைத்தல்)

உரோசினைப் பறித்தபின் மீண்டும் அதற்கு வாழ்வுநான் அளித்தல் இயலுமோ! அதுதான் கயங்குமே! கொம்பரில் அதைநான் மணப்பன். விரைகமழ் மனமே! (முத்தமிடல்) அறத்தின் கோவினைப் பிறழ்நெறி உய்க்கும் திறன்மிகக் கொண்டனை. இன்னுமொன்று.

இறப்பினும் இந்நிலை இயல்க. கொன்றபின் காதல் கொள்வன்நான். இன்னென்று. இதுவே இறுதி; இத்துணை இன்புமுன் இத்துணை மறுவி யான தில்லையே! ஆயினும் கதறுவன்; கண்ணீர் இவைதாம் கொடியவை. துயரிது தைவிகம் தோய்ந்தது. காதல் பயப்பதைக் கொல்வது; விழித்தனள் அவள்தான்.

# அந்தனியும் கிளியப்பெற்றுவும்

அந்தனி, ஒக்டேவியசு சீர், லெப்பிடசு என்போர் ரோம் பேரரசை ஆண்ட மும்முர்த்திகள். கிளியப்பெற்று கிரேக்க அரசி. பிலோ, டெமெற்றியசு, ஈரோசு என்போர் அந்தனிக்கு நண்பர். சாமியன், ஈராசு ஆகியோர் கிளியப்பெற்றுவுக்கும் பணிப்பெண்கள். புல்வியா அந்தனிக்கு மனைவி, சீருக்குத் தங்கை.

## அங்கம் 1

களம்-1 அவெக்சாஸ்ட்ரியா. கிளியப்பெற்றுவின் அரமனையில் ஓர் அறை.

(டெமெற்றியசும் பிலோவும் வருகின்றனர்.)

பிலோ- சே! நம் தளபதியின் முற்றற் சிறு காமம் எல்லை கடந்தே இழிகிறது. போர்க்களத்துப் பேரணிகள் மீதுபிரபை மிகு செவ்வாய் போல ஒளிர்ந்தவிழிகள் பொது நிறத்துத் தோலில் திரும்பித் தொழும்பு புரிந்திருக்கும். நெஞ்சவார்ப்பூட்டை நெருடித் தெறிக்க [வைத்து விம்மிப் புடைத்து வெகுஞும் அவர் இதயம் தண்ணடக்கம் கெட்டது. சீ! தாழ்ந்த ஒரு குறத்தி கொண்டிருக்கும் காமம் குளிர்த்தும் விசிறியாய், உனதும் துருத்தியாய் உள்ளத்தா.

(உள்ளே ஆரவாரம்)

பார் அங்கே, அன்னேர் வருகின்றார். ஆனாலும் உற்றுப்பார். வையகத்தின் மூன்றில் ஒரு தூண் இழிந்த [மையலினால் வேசிக்கு வாய்த்த விகடனைய் விட்டமைபார்.

(அந்தனியும் கிளியப்பெற்றுவும் பரிவாரத்துடன் வருகின்றனர்; பேடி கள் அவற்றுக்குச் சாமரை இருப்பின்றனர்)

கிளி: காதலே யானாலும் அதன் அளவு கூறீர்.

அந்: அனக்கத் தகும் காதல் பிச்சையிடப் போதாதே!

கிளி: காதற் படுவதற்கோர் எல்லையை நான் [கற்பிப்பேன்]

அந்: பூதலமும் விண்ணும் புதிதாக வேண்டுமதி.

(ஓ ஏவலான் வருகிறுன்)

ஏவ: செய்தி ஐய ரோமி விருந்து.

அந்: சிறிதாக்கிச்  
சொல்லு. துளைக்காதே.

கிளி: சொல்லட்டும், கேளுங்கள்  
புல்வியா கோபம் பொழிந்திருப்பாள்—அல்லது  
சில்மயிர்த் தாடியுடைச் சீசர், “இதனைச் செய்  
அவ்வரசைக்கொள்வாய். இதனை விடுதலை செய்.  
செய். அன்றேல் நாங்கள் சிதைப்போம் உனை”  
[என்றே  
அச்சுறுத்திச் செய்தி அனுப்பி இருப்பானே?]

அந்: எவ்வாறு கண்ணே இயலும்?

கிளி: சில வேளை  
உங்களையே சீசர் உதறிவிட்டால் இங்கேயே  
நின்றுவிடக்கூட நேரலாம். கேளுங்கள், சீசரின்  
—அல்ல, அல்ல, புல்வி... இருவரதும்  
கட்டளையா? நான் எகிப்தின் மாதேவி ஆதவின்  
நீர் வெட்கமா கொண்டார், வெருட்டுகிற புல்  
வியா கீச்சுக் குரலிலே வைதவற்றைக் கேட்ட  
தற்கு? தூதர்களே, வாருங்கள். சொல்லுங்கள்  
என்னவென்று.

அந்: தைபரிலே ரோமே உருகட்டும். பேரரசின்  
யாவு முகடிரிந்து பாற்படட்டும். என்புகலோ  
இங்கே உளதாம். இராச்சியங்கள் தூசெனக்கு-  
சாணி நிலம் எம்மை, விலங்கை ஒருங்குண்ணும்.  
இவ்வாறு செய்வதுதான் ஏற்றம். எமைப்போல  
ஒன்றுக்கொன்றுகி உறுவதொரு சோடி எனில்  
ஒப்பிலா தோங்கி உயர்ந்து விட்டோம் என்பதனை  
இந்த உலகம் அறிக்.

கிளி: இனிய பொய்கள்.

புல்வியா தன்னை, மணந்தவளைக் காதலித்து  
வில்லை அவர். ஏனும்? நான் பேதை அல்லனே!  
ஆனாலும் அவ்வாறு தோற்றுவேன். அந்தனியும்  
தானுவார்.

அந்: ஆயின், கிளியப்பெற் ரூவின்  
கிளர்ச்சியால்—அன்பே, எம் கேளிக்கை  
[நாழிகைகள்]  
வீணாகக்கூடாது—வெஞ்சொல் உரைகளினால்.  
காதல் இன்பம் இன்றிக் கணம் ஒன்றும் நீளற்க.  
இன்றிரவின் ஆடல் எது?

கிளி: தூதைக் கேளுங்கள்.

அந்: போ நீ! நெடுகூப் பொருகின்றூய். மாராணி.  
ஏசல், அழுதல், இளித்தல் எது எனினும்  
வீசும் சுவைகள் உனை அவைகள் மேவிவிடின்.  
உன்னையன்றித் தூதைத்துவும் வேண்டேன்.  
தனிமையில்  
நாம் வீதி வழியே உலாவி, மனிதர்களின்  
பண்புகளைப் பார்ப்போம். கடந்தஇரவும் இதைத்  
தான் விழைந்திர் தேவி.வருக, ஒன்றும்பேசாதீர்.

(அந்தனியும் கிளியப்பெற்றுவும் பரிவாரங்களுடன் செல்கின்றனர்)

டெமோ: அந்தனிக்குச் சீசர் அவளவுக்குத் துச்சமா?

விலோ: அந்தனிக் கேற்ற அருமை இழந்தவராய்  
அந்தனிஅல் ஸாமல் அவர் அமையும் போதுகளும்  
உண்டு சில வேளை.

டெமோ: ரோமில் இதே வகையாய்ப்  
பொய்யுரைக்கும் அந்தப் பொதுவர்களை  
போல்தான்அவர் உள்ளார். உள்ளம்  
நாளை நலங்கள் நடக்கும் என்று நம்புவோம்.  
(செல்கின்றனர்)

கலம் 2- அவைக்கான்டறியா கிளியப்பெற்றுவின் அரமனையில்  
வெக்ரூர் அறை.

(கிளியப்பெற்றுவின் பரிவாரத்தினர் வங்பளந்து கொண்டிருக்கின்றனர்)

இனே: பேசேல்; வருகிறார் அந்தனி.

சாமி: சே! ராணியார்.

(கிளியப்பெற்று வருகிறார்)

கிளி: கண்மரா என்னரசு?

இனே: இல்லை அம்மா.

கிளி: இங்கன்னார் வந்திலரா?

சாமி: இல்லையே தேவி

கிளி: மகிழ்ந்திருந்தார். பின்னர் திடும் என் கேரள ரோம எண்ணம் கொண்டு விட்டார்.  
இனேபாபசு!

இனே: என்னரசு!

கிளி: எங்கென்று தேடி இங்கே இட்டுவா. எங்கே அலைக்சாகு?

அலைக்: இதோ தேவி! ஏந்தலார் வந்துவிட்டார்.

கிளி: ஏறிட்டு நோக்கோம் நாம், வாருங்கள் எல்லாரும் போவோம் ஒருமிக்க.

(கிளியப்பெற்றுவும் பிறகும் வெளியேறுகின்றனர்)

(அந்தனி வருகிறான் தூதனுடனும், ஏவலருடனும்)

தூத்: புல்வியா, தங்கள் மனையாள் முதல் களத்தே வந்தார்.

அந்: என் தம்பி முசியன் தனை எதிர்த்தா?

தூத்: ஆம். எனினும், போரோ அதிவிரைவில்

[முற்றிற்று-  
சீசர்க் கெதிராய்ச் சிநேகம் பிடித்தார்கள்.

இத்தாலி நாட்டால் இவரைத் துரத்தி

[விட்டான்-  
சீசர் தன் சண்டைச் சிறப்பு மகிமையினால்.

அந்: வேறும் என்ன தீய செய்தி?

தூத: சொல்வதற்குக் கூசுகிறேன்.

அந்: அஞ்சாதே, சொல்க. அறிவீனர்—கோழைகளே சொல்வோரின் மீது சரீர் என்று பாய்வார்கள். சாவோலம் ஆனாலும், சத்தியத்தைச் [சொல்வோரைச் சிறவே மாட்டேன், நான்.

தூத: செய்தி இது தீது. லபியேனன் தன்னுடைய பாதியச் சேண் கொண்டு யூபிரற்றீசாறு முதல் ஆசியா பற்றிவிட்டான். சிரியா, லீடியா வென்றான்-அயோனியா பற்றி இங்கேயோ— [விட்டான்.

அந்: அந்தோனி—

தூத: என் பிரபோ!

அந்: சொல்லுவதைச் சொல்லு. சுருக்கி மழுப்பாதே. ரோமில் கிளியாள் உரைக்கப் படும்பெயரால், புல்வியா சொல்லால் புகல்க எல்லாம்.

[கூர்மொழிகள்  
கொண்டெம் குறையை உழுக. எங்கள்  
சித்தங்கள்  
சம்மா கிடக்கக் களைகள் மிகுத்து விடும்  
ஆதலால் எல்லாம் அறைக. சற்றும் அஞ்சாதே.  
சற்றுப் பொறுத்துக்கொள்.

தூத: தங்கள் சித்தம் போல.

(வெளியேறுகிறுன்)

அந்: சிசிய னிருந்தென் செய்தி உண்டு, சொல்லுங்கள்.

எவ1: ஆள் ஒருவன் உள்ளானு, அந்த இடத்திருந்தும்?

எவ2: காத்துள்ளான் தங்களுக்காய்.

அந்: காண வரச் சொல்லு.

இந்த எகிப்துத் தளைகள் அறுக்கேனேல்,  
காமக் கிழுச்சிறுமைக் காளாகிநான் ஒழிவேன்  
என்ன, சொல்க.

(இரண்டாவது தூதன் வருகிறுன்)

தூத2: புல்வியா, தங்கள் மனையாட்டி  
காலமாய் விட்டார்.

அந்: இறந்த இடம் யாது?

தூத2: சிசியன். அவர் நோய் நீட்சி, செய்த பிறவேறும்  
தாங்கள் அறிதல் அவசியமாம். இங்குண்டு.

(கழிதமொன்றாக கொடுக்கிறார்)

அந்: போகலாம்.

(இரண்டாம் தூதன் பேசுகின்று)

அந்தோ, ஆ! போயிற்றோர் நல்ல உயிர்.  
அவ்வாறு நானும் விழைந்தேன். வெறுத்தெறிந்த  
பண்டமே மீண்டும் விரும்புவோம். இப்போது  
வேண்டும் பொருளே வெறுக்கப் படும், காலம்  
சுற்றிப் புரளின். மறைந்தமையால், நல்லன்  
அவன்,  
விசியகை அன்னவளை மீட்க விரும்புவது,  
மாய அரசியிவள் மையல் விடவேண்டும்.  
சோம்பல் கொடிது. தொலைத்து முடித்துவிடும்.  
எங்கே இருந்தாலும்?

இனே: என்ன உங்கள் சித்தம் ஐயா?

அந்: இங்கிருந்து நாம் போக வேண்டும், விரைவாக.

இனே: அதைவிட எங்கள் பெண்கள் எல்லோரையும்  
கொன்றுவிடலாமே! சவிரக்கம் இல்லாவிட்டால்  
இவர்கள் செத்துப் போவார்கள். நாங்கள்  
இவர்கள் மடிவார்கள். [பிரிந்தால்,

அந்: போகத்தான் வேண்டும்.

இனே: அவசியம் வந்தால், பெண்கள் சாகட்டும்.  
சும்மா ஏறிந்து விடுவது பரிதாபம்தான். ஆனால்,  
இலட்சியத்தின் மூன்விலையில் பெண்கள் சிறு  
துரும்பு. இதைப்பற்றிச்சிறு செய்தி எட்டினாலே,  
செத்துப் போவாள் கிளியப்பெற்று. இதிலும்  
துச்சமான தருணங்களில் அவள் இருபது தட  
வையாவது செத்திருப்பாள். நான் கண்டிருக்கி

றேன். சாவதில் அவனுக்கு அமோக ஆசை-  
சாவுக்கும், அவனுக்கும் காதலோ?

அந்: மனித கற்பனைக்கெட்டாத சாகசக்காரி.

இனே: சே! சே!! இல்லை, ஐயா. காதலின் மிக நுண்ணிய பதார்த்தத்தால் ஆனவைதான் அவளின் உணர்ச்சிகள். அவள் மூச்சும், கண்ணீரும், காற்றும், நீரும் என்று சொல்லக்கூடாது. பஞ்சாங்கச் சாதி திரிமாரும் முன்னறிந்து சொல்லாத புயலும் சூறைக்காற்றும் அவை. இது சாகசமா? அப்படியானால் அவள் யூப்பிற்றர் தேவன் போல மழையும் பெய்விப்பாள்.

அந்: அவளை நான் பார்க்காமலே இருந்திருந்தால்...

இனே: வியத்தகு வேலைப்பாடு ஒன்றைக் காண மல் இழந்திருப்பீர்கள், தங்கள் உலாவுக்கே இழி பெயர் தந்திருக்கும், அந்த இழவு.

அந்: புல்வியா காலமானாள்,

இனே: ஐய?

அந்: புல்வியா காலமானாள்.

இனே: புல்வியா?

அந்: காலமானாள்.

இனே: ஏன், ஐய! தேவர்களுக்கு நன்றி செலுத்திச் செய்யுங்கள், ஒரு பெருவேள்வி. தேவர்கள் மனிதன் ஒருவனின் மனைவியை அழைத்துக் கொண்டால், தையல்காரர்களின் நினைவு அவனுக்கு வரவேண்டும். பழஞ்சட்டை கிழிந்தால், புதுச்சட்டை தைக்கவேண்டியது தான். புல்வியா தவிரப் பூமியிலே பெண்களே இல்லை என்றால், புலம்பத்தான் வேண்டும். இப்போதைய துயரின் முடியிலே தேறுதல் மின்னுகிறது. பழஞ்சட்டை கழன்றால், புதிய பெற்றிக்கோற் கிடைக்கும். இத்துக்கத்துக்கான கண்ணீரை வெளிப்படுத்தி விருக்க வேண்டும், வெங்காயம் கொண்டு!

(தொடரும்)

“கடல் கடத்து துறைகள் ஓன்  
புலமையினைப் புலம்பெயர்க்கும்  
பணி பெரிது,  
திரை மறிய அனுதுணைத்து  
வானளங்த செந்தமிழ்க்கு  
அது சிறிது.  
வம்மின் நீர்,  
இது மொழியாய் இது புலனைய்  
இது செயலாய் அனி வகுப்பம்”

*Space donated by*

**SHAPMAN & Co.,**

**TEA MERCHANTS,**

**69, Sea Street,**

**COLOMBO 11.**

“நம்புக நன்ப, என் காதல் என்று மே  
 கடல்கடந் துறையும்; காற்றுறை தலங்களைக்  
 காணநான் புல்லினைப் பெயர்த்து விசம்பிடை  
 வீசவன், துறைகள் வீதிகள் களங்கள்  
 கண்டிடப் படமெலாம் அனுகுவன்; அயராது  
 முயலும் என்வினை முறிக்க ஏதுவாம்  
 எப்பொருள் கண்டும் என்னகம் துயருறும்.”

வெனிசுநகர் வணிகன்.

1 - 1 - 15 - 22

இடம் அளித்தோர்

# ஸ்ரீ கிருஷ்ண கோப்பாரேஷன் விம்பிறை

த. பெ. எண் 1286

கொழும்பு